

KEY FACTS DOCUMENT

CTRA - மூலதன பரிவர்த்தனை ரூபாய் கணக்கு



தகைமை	இலங்கையில் அல்லது இலங்கைக்கு வெளியே வசிக்கும் புலம்பெயர்ந்தோர். இலங்கையில் அல்லது இலங்கைக்கு வெளியில் வசிக்கும் ஒரு வெளிநாட்டவர். அத்தகைய நபரின் பிள்ளைகளும் இதில் அடங்குவர். வேறொரு நாட்டில் தற்காலிக வதிவிட விசாவைப் பெற்றிருக்கும் இலங்கையிலோ அல்லது இலங்கைக்கு வெளியிலோ வசிக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட ஒரு தனிநபர் பெற்றோர் இடம்பெயர்வுத் திட்டத்தின் கீழ் வருங்காலத்தில் புலம்பெயர்பவராக இலங்கையில் வசிக்கும் ஒரு தனிநபர். இறந்த ஒரு குடியேற்றக்காரரின் சொத்துக்களுக்கான நிர்வாகி அல்லது நிறைவேற்றினர்.
பிரதான அம்சங்கள்	இலங்கை ரூபாயில் மட்டுமே பராமரிக்கப்படும் நடப்பு (OD வசதிகள் இல்லாமல்) மற்றும் சேமிப்பு வகைகளில் மட்டுமே திறக்க முடியும். கணக்கைத் திறப்பதற்கு முன்பு CBSL இலிருந்து CTRA பதிவு எண்ணைப் பெற வேண்டும் .கணக்கின் உரிமையை கூட்டாக வைத்திருக்க முடியாது தகுதியுள்ள நபர்கள் வங்கி அமைப்பில் ஒரு CTRA ஐ மட்டுமே திறக்க முடியும்.
நன்மைகள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட சேவைகள்	தினமும் வட்டியை கணக்கு இருப்பில் திரட்டப்பட்டு மாதந்தோறும் வரவு வைக்கப்படும். குடியேறுபவர்கள் இடம்பெயர்வு உதவித்தொகையைப் பெறலாம் உள்நாட்டு சொத்துக்களின் விற்பனை வருமானத்தை வைப்புச் செய்யலாம்.

	இலங்கையில் பணம் செலுத்தலாம் 18 வயதை பூர்த்தி செய்த சிறுவர்கள் தகுதியான கொடுப்பனவுகளைப் பெறுவார்கள் ஆன்லைன் வங்கி மூலம் 24X7 கணக்கைப் சரிபார்க்கும் அணுகல் வசதி
கணக்கைத் திறக்க பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்	அருகிலுள்ள DFCC வங்கிக் கிளையை நாடவும்
தேவையான ஆவணங்கள்	தேவையான ஆவணங்கள் அதன் தகுதியைப் பொறுத்து வேறுபடும். எனவே, உங்களுக்கு அருகிலுள்ள கிளையைத் தொடர்பு கொள்வது நல்லது.
கட்டணங்கள் மற்றும் அறவீடுகள்	கட்டண விபரத்தில் குறிப்பிடப்பட்ட வழக்கமான கட்டணங்கள் மற்றும் அறவீடுகள்- தயவுசெய்து பார்க்கவும் https://www.dfcc.lk/interest-rates/
விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்	CBSL உத்தரவுகளின்படி, தயாரிப்பு தகவல் , விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் அவ்வப்போது மாற்றத்திற்கு உட்படும். எனவே, அண்மைக்கால தகவல்கள் மற்றும் நடைமுறையில் உள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை தெரிந்து கொள்ள உங்களுக்கு அருகிலுள்ள கிளையைத் தொடர்புகொள்ளவும். நடைமுறையில் உள்ள CBS வழிகாட்டுதல்களுக்கு, மார்ச் 18, 2021 திகதியிட்ட 2021 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க உத்தரவை தயவுசெய்து பார்வையிடவும்.

கணக்கு பரிவர்த்தனைகள் பற்றிய விளக்கங்கள் மற்றும் விசாரணை	தொடர்பு வழிகள்: 24/7 துரித சேவை 0112 350000 மின்னஞ்சல்: care@dfccbank.com DFCC வங்கியின் எந்தக் கிளையிலும் தேவையான உதவி கிடைக்கின்றது பதில் நடவடிக்கை நேரம்: 24 மணித்தியாலங்களுக்குள்
முறைப்பாடுகள் கையாளப்படும் நடைமுறை	உங்களுடைய முறைப்பாடு 01 பணித்தினத்திற்குள் ஏற்றுக்கொள்ளப்படுவதுடன், 02 பணித்தினங்களுக்குள் செயல்படுத்தப்படும். சில பிரச்சனைகளுக்கு இதை விட நீண்ட காலம் எடுக்கக்கூடும். நியாயமான காலத்திற்குள் திருப்தியான பதில் ஏதும் உங்களுக்கு கிடைக்காவிட்டால், தயவு செய்து எம்மைத் தொடர்பு கொள்ளவும். மின்னஞ்சல்: care@dfccbank.com எமது அழைப்பு மையத்தைத் தொடர்பு கொள்வதனுடாக: 0112 350000 நிதியியல் குறைகேள் அதிகாரி நிதியியல் குறைகேள் அதிகாரி இல. 1, பெதெஸ்தா பிளேஸ், மிலாகிரிய, கொழும்பு 05 தொ.பே: (011) 2 595624 மின்னஞ்சல்: fosril@sltnet.lk இணையத்தளம்: www.financialombudsman.lk இலங்கை மத்திய வங்கியின் நிதியியல் நுகர்வோர் உறவுகள் திணைக்களம் https://www.cbsl.gov.lk/en/fcrd